தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

1989 ஏப்ரல் 20, வியாழக்கிழமை

சித்திரை 7, சுக்ல—திருவள்ளுவர் ஆண்டு—2020

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் டாக்டர் மு. சாத்தையா என்கிற தமிழ்க்குடி மகன் அவர்கள் தலைமையில் பேரவை கூடியது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் :

"அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல."

அறநெறியில் வாழ்வதின் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

1. வினாக்கள்—விடைகள்.

உடுக்குறியிட்ட வினாக்கள்.

நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நிலம் கையகப் படுத்துதல்.

83—(*வினா எண். 87) திரு. மா. மணிமாறன் : மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

தஞ்சை மாவட்டம், குத்தாலம் நரிமணம் எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலைக்கு நிலம் கையகப்படுத்தும் வேலை எந்நிலையில் உள்ளது?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், பனங்குடி கிராமத்துக் கருகில் கச்சா பெட்ரோலியம் வடித்தெடுக்கும் ஆலைப்பிரிவு (Petroleum crude distillation unit) ஒன்று நிறுவிட சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உத்தேசித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பூர்வாங்க நிலையில் உள்ளது.

[1989 ஏப்ரல் 20

திரு. மா. மணிமாறன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, அங்கு நிலம் கையகப்படுத்துகின்ற பணியை மேற்கொண்டு, நிலம் கையகப்படுத்தியதற்கு பின்னாலே இழப்பீடுகள் வழங்கப்படுவது அந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்குத்தான். ஆனால் அந்த நிலத்தை உழுதுகொண்டிருந்த விவசாயிகளுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அதை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அந்த நிலத்தை உழுது கொண்டிருந்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பிலாவது முன்னுரிமை வழங்க முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரர்களே, மத்திய அரசினுடைய பொது நிறுவனங்களுடைய துறை எண் 15/13/84, நாள் 3-2-1986ல் வெளியிட்டுள்ள ஆணையின்படி நில உடைமை யாளர்களுக்கு அந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படுவதில் சற்று சுணக்கம் இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த ஆணை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பொருந்தும். இந்தப் பிரச்சினை குறித்து தொழில் துறை செயலாளர், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரிடம் விவாதித்து வருகிறார்; விரைவிலே நல்ல முடிவு ஏற்படும்.

திரு. மா. மணிமாறன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நேரத்தில் தமிழகத்தில் இருக்கிற அனைத்து வேலை வாய்ப்பத் திட்ட நிறுவனங்களிலிருந்தும் அழைக்கிறார்கள். ஆனால், குறிப் பாக தஞ்சை மாவட்டம், தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலுள்ள எம்பிளாய்மென்ட் எக்சேன்ஜிலிருந்து அழைக்கும் போது மற்றவர்களையும் கூட அழைத்து விடுகிறார்கள். எனவே தஞ்சை மாவட்டத்தில் இருக்கிற பட்டதாரிகள், டிப்ளமா ஹோல்டர்ஸ், என்ஜினியர்கள் எல்லாம் வேலை கிடைக்காமல் இருக்கும் நிலையில், வெளி மாவட்டங்களிலிருந்து அழைக் கிறார்கள். எனவே தஞ்சை மாவட்டத்தில் இருக்கிற படித்தவர் களுக்கு, பட்டம் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, உறுப்பினர் தந்த கருத்து தகுதி அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்படும்.

திரு. இரெ. இராசமாணிக்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர் களே, தஞ்சை மாவட்டத்தில் எந்தெந்த இடத்தில் எண்ணெய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன? அந்த எண்ணெய் கிடைப்பதன் மூலமாக சுத்திகரிப்பு ஆலை அந்தப் பகுதியில் ஏற்படுமேயானால் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது என்பதைத் தங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

1989 ஏப்ரல் 20]

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, தஞ்சை மாவட்டத்தில் நரிமணம், நன்னிலம், கோவில்களப்பால் மற்றும் அதையொட்டி தென் ஆற்காடு மாவட்டத்தில் புவனகிரி, பரங்கிப் பேட்டை மற்றும் சில பகுதிகளிலே எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றது.

திரு. காதர் பாட்சா என்கிற வெள்ளைச்சாமி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, நரிமணம், நன்னிலம் போன்ற இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பாலை உருவாவதால் எடுக்கப் படும் பெட்ரோல், டீசல் ஆயிலிலிருந்து, அந்த நரிமணம் திட்டத்திற்கு கிடைக்கக்கூடிய லாபத்தில் மாநில அரசுக்கு ஏதேனும் பங்கு உண்டா? அப்படி பங்கு ஏதேனும் கொடுப்பதாகத் திட்டம் இல்லையென்றால், மத்திய அரசிடமிருந்து, மாநில அரசுக்கு சேர்ந்த நிதியை லாபத்தில் பங்கு கேட்கும் எண்ணம் அரசுக்கு உண்டா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, தமிழ்நாட்டிலே இந்த கச்சா பெட்ரோலியம் எடுக்க டன் ஒன்றுக்கு ரூ. 192 வீதம் எண்ணெய் எரிவாயுக் குழு, ராயல்டி வழங்கி வருகிறது.

திரு. பி. வி. இராஜேந்திரன் : பேரவைத் தலைவர் அவர்களே, தஞ்சை மாவட்டத்தில் இன்றைக்குக் காவிரி நீர் இல்லாததால் தொழில் வளர்ச்சியை மட்டுமே நம்பியிருக்கின்ற அந்தப் பகுதியில் நரிமணத்திலும், களப்பாலிலும் கிடைத்திருக்கின்ற எண்ணெய் எரிவாயு நன்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதிலே வருகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கிடைக்கின்ற 'by-products'-லிருந்து பல்வேறு தொழில்கள் வர வேண்டுமென்று இந்திய அரசும், தமிழக அரசும் ஆர்வம் காட்டுகிற இந்த நேரத்தில், அங்கே வரவிருப்பது உண்மையிலேயே 'Refinery' தானா? அல்லது Destillation என்று ஆங்கிலப் பத்திரிகையில்கூட நான் பார்த்தேன். Full fledged Refinery ஆக வருவதில்லை. இது ஒரு 'Distillation plant' என்று சொல்லியிருந்தார்கள். அதனால் எது அங்கே வர இருக்கிறது? Whether it is Distillation Plant or Refinery என்பதை உங்கள் மூலமாக மாண்புமிகு முதல்வரவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே 'Refinery' ஆக இருக்க வேண்டுமென்பதுதான் அரசினுடைய எண்ணம். மாண்புமிகு உறுப்பினருடைய இந்தக் கேள்வியைத் துணையாகக் கொண்டு வேறு சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். இந்த வாயுக்களைக் கொண்டு உறுப்பின ரவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப்போல, துணைத் தொழில்களாகப் பலவற்றை உருவாக்க முடியும். மின் உற்பத்தி, உர உற்பத்தி 'Poly propylene', 'Plastic' போன்ற பெட்ரோலிய இரசாயனப் பொருள் தயாரிக்கப்படும் C–2, C–3 பிரிவுகள் பெறப்படுகின்றன. இதர இரசாயனத் தொழிற்சாலைகளுக்குத்

தேவைப்படும் 'Methinol' என்ற இரசாயனப் பொருளும் இதன் மூலம் கிடைக்கிறது. சமையல் எரி வாயுவுக்குப் பயன்படும் L.P.G. என்ற திரவ நிலை பெட்ரோலிய வாயு தயாரிக்கப் பயன்படும், பெயின்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 'Acetylene' என்ற பொருளும் தயாரிக்கப் பயன்படும். எனவே, இந்த வாயுவைக் கொண்டு பெரிய தொழில்களை, துணைத் தொழில்களைப் பரவலாக உருவாக்குவதற்கு நம்மால் இயலும்.

திரு. பெ. சு. திருவேங்கடம் : பேரவைத் தலைவர் அவர்களே, நரிமணத்தில் எடுக்கப்பட இருக்கின்ற எண்ணெயினுடைய தரம் எப்படி உள்ளது என்பதை அரசு அறிந்துள்ளதா ? அதை அறிவிக்க இயலுமா என்று நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, தஞ்சை மாவட்டத்தின் தரம் எப்பொழுதும் நன்றாகவே இருக்கும். (சிரிப்பு).

திரு. த. ஆறுமுகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உப தொழில்கள் என்ன உருவாக்க வாய்ப்பு உள்ளது? அதிலிருந்து மின்சாரம் எடுக்கப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, உப தொழில்களாக, காது கேட்கும் கருவி தயாரிக்கப்படுகிறது. (சிரிப்பு).

திரு. எம். இராமச்சந்திரன் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, நரிமணம் பெட்ரோலிய உற்பத்தியில் அதனுடைய வருமானத்தில் மத்திய அரசிலிருந்து தமிழக அரசுக்கு எவ்வளவு ஊக்கத் தொகை, அதாவது ராயல்டி கிடைக்கும் என்பதைத் தமிழக முதல்வரவர்கள் தங்கள் மூலமாக அறிவிப்பார்களா என்று கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, முதலிலேயே தெரிவித்தேன். டன் ஒன்றுக்கு 192 ரூபாய் ராயல்டி. 1990 ஆம் ஆண்டு வாக்கில் 1,500 டன் கிடைக்கக் கூடும் என்றும், அதன் மூலமாக எட்டு கோடி ரூபாய் ராயல்டி நமக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. அன்பில் பொய்யாமொழி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, முதலமைச்சரவர்கள் அந்த இராயல்டி விவகாரத்தைச் சொன்னார்கள். ஆனால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இதுவரை மத்திய அரசு ராயல்டி கொடுத்திருக்கிறதா? அல்லது அதைப்பற்றித் தமிழக அரசு வற்புறுத்துமா? மணியடிக்கப்பெற்றது).

1989 ஏப்ரல் 20]

திரு. இ. புகழேந்தி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்காக மொத்தம் எவ்வளவு நிலம் தேவைப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, இப்பொழுது உருவாக இருக்கின்ற இந்தத் தொழிற்சாலைக்காக 500 ஏக்கரா நிலம் தேவைப்படும் என்று அறியப்படுகிறது.

தென்காசி பஸ் நிலைய விரிவாக்கப் பணியில் கால தாமதம்.

84—(*வினா எண் 209) திரு. சா. பீட்டர் ஆல்போன்ஸ் : மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தென்காசி பஸ் நிலைய விரிவாக்கப் பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதை அரசு அறியுமா ?

(ஆ) ஆம் எனில், அதனை விரைவாகச் செயல்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ?

மாண்புமிகு திரு. வீரபாண்டி சோ. ஆறுமுகம் : தலைவர் அவர்களே, (அ) மற்றும் (ஆ): தற்போதுள்ள பேருந்து நிலையம் போதுமானதாக இல்லாததாலும், அதை விரிவுபடுத்த அருகில் உள்ள நிலத்தை கையகப்படுத்த இயலாததாலும், தென்காசி—மதுரை சாலையிலுள்ள வேறு ஒரு இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி மன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கான நிலத்தைக் கையகப்படுத்த நகராட்சியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

(முற்பகல் 9–10)

சத்யமேவ ஜயதே TRUTH ALONE TRIUMPHS

தென்னடார் கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு வீடு கட்டும் வேலை.

85—(*வினா எண். 2106) திரு. பி. வி. இராஜேந்திரன் : மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வேதாரணியம் தொகுதி தென்னடார் கிராமத்தில் ஆர். எல். இ. ஜி. பி. திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர்களுக்கு வீடு கட்டும் வேலை முடிக்கப்படாததால் ஆதி திராவிட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?